


LOVE
YOUR **FOOD**
WASTE LESS. SAVE MORE.

**Ask for less rice or noodles
if you can't finish them.**



**Minta kurangkan nasi atau mi jika
anda tidak boleh menghabiskannya.**

**若吃不完，要求减少
米饭或面食的份量。**

**சாதம் அல்லது நூடல்ஸ்,
இதைச் சாப்பிட்டு முடிக்க முடியாவிட்டால்
குறைந்த அளவு கொடுக்குமாறு கேளுங்கள்.**

© National Environment Agency 2019